

நேரம்: மூன்று (03) மணித்தியாலம்

• பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்

(1) இவ்வினாத்தாள் A, B, C எனும் மூன்று (03) பகுதிகளைக் கொண்டது.

பக்கங்களின் எண்ணிக்கை: 08

(2) கீழே குறிப்பிட்டவாறு ஐந்து (05) வினாக்களுக்கு விடை எழுதுக.

வினாக்களின் எண்ணிக்கை: 06

• பகுதி A யிலுள்ள வினா இலக்கம் 01 இற்கும்

• பகுதி B யிலுள்ள இரண்டு (02) வினாக்களுக்கும்

• பகுதி C யிலுள்ள ஏதாவது இரண்டு (02) வினாக்களுக்கும்

(3) விடைகள் யாவும் உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைப்புத்தகத்தில் நீங்கள் பரீட்சை எழுத விண்ணப்பித்த அதே ஒரு மொழியிலேயே எழுதப்பட வேண்டும்.

(4) சகல செயன்முறைகளையும் கணிப்பீடுகளையும் சமர்ப்பிக்குக. எடுகோள்கள் ஏதுமிருப்பின் அவற்றினைத் தெளிவாகக் கூறுக.

(5) கணிப்பான்களின் பாவனை அனுமதிக்கப்பட்டுள்ளது.

(6) மொத்தம் 100 புள்ளிகள்.

பகுதி - A

பல்தேர்வு வினாக்கள்

இந்தப் பகுதியிலுள்ள எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

30 புள்ளிகள்

01. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வினாவிற்கும் அவற்றின் கீழே தரப்பட்டுள்ள விடை இலக்கங்கள் (1), (2), (3), (4) இலிருந்து மிகவும் திருத்தமான விடையினை தேர்வு செய்து உமது விடைப் புத்தகத்தில் ஒவ்வொரு வினாவிற்கும் ஒதுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்களை ஒழுங்கு வரிசையாக எழுதி அவை ஒவ்வொன்றிற்கும் எதிரே தேர்வு செய்த விடையின் இலக்கத்தினை எழுதுக.

(A) நிதிக்கூற்றுக்களைத் தயாரித்து முன்வைப்பது தொடர்பாக இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) வழங்கப்பட்ட சட்டக அமைப்பின் பிரகாரம் அதன் அடிப்படையிலுள்ள எண்ணக்கருக்களுள் இரண்டினைத் தெரிவுசெய்க.

(1) தாபன எண்ணக்கரு மற்றும் அட்டுறு எண்ணக்கரு

(2) அட்டுறு எண்ணக்கரு மற்றும் வரலாற்றுக்கிரய எண்ணக்கரு

(3) தொடர்ந்து இயங்கும் எண்ணக்கரு மற்றும் உரு அமைப்புக்குமேல் சாரம் எண்ணக்கரு

(4) அட்டுறு எண்ணக்கரு மற்றும் தொடர்ந்து இயங்கும் எண்ணக்கரு

(B) இலங்கை கணக்கீட்டு நியமங்களை வழங்கும் அதிகாரம் பின்வரும் நிறுவனங்களுள் எதற்கு உண்டு ?

(1) இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புக் குழு

(2) இலங்கைப் பட்டயக்கணக்காளர் நிறுவனம்

(3) இலங்கை கணக்கீட்டு நியமங்களின் குழு

(4) கம்பனிகளின் பதிவாளர்

(C) 2011 மார்ச் 31 இல் ABC கம்பனியின் இறுதித் தொக்கு ரூ.950,000/- இற்கு பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டது. ரூ.40,000/- பெறுமதியுள்ள ஒரு பழுதடைந்த தொக்கு உருப்படி அதனுள் அடங்குகிறது. அப்பழுதடைந்த தொக்கு உருப்படியை ரூ.6,000/- செலவு செய்து செவ்வையாக்கினால் ரூ.25,000/- இற்கு விற்பனை செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டது. 2011 மார்ச் 31 இல் ABC நிறுவனத்தின் ஐந்தொகையில் காண்பிக்கக்கூடிய தொக்கு இருப்பின் பெறுமதி மீதி :

(1) ரூ. 910,000/-

(2) ரூ. 929,000/-

(3) ரூ. 935,000/-

(4) மேற்கூறிய எதுவுமல்ல.

(D) பின் தரப்பட்டுள்ளவற்றுள் எந்த வழி பரீட்சை மீதி சமன்படாததற்கு காரணமாக இருக்கும்?

- (1) பேரேட்டில் பதிவு செய்யப்படாத ஒரு காசு ஊடுசெயல்.
- (2) கணக்கு ஏடுகளில் இருமுறை பதிவான ஒரு ஊடுசெயல்.
- (3) ஈடுசெய்யும் வழி.
- (4) செலவுப்பதிவு ஒன்று தவறான கணக்கிற்கு செலவுப்பதிவு செய்யப்பட்டது.

(E) ஒரு வருமதியாளரிடமிருந்து அவனுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்களின் அளவில் குறையுள்ள காரணத்தால் பெறப்பட்ட வரவுப்பதிவுகளின் (Debit Note) விற்பனை செய்த கம்பனியின் கணக்கேடுகளில் எவ்வாறு பதிவுசெய்யப்படும் ?

- (1) பொதுப் பேரேட்டில் பொருட்கள் உத்திரும்பல் கணக்கில் வரவுப்பதிவு செய்து வருமதியாளர் கணக்கில் செலவுப்பதிவு செய்தல்.
- (2) பொதுப் பேரேட்டில் சென்மதியாளர் கணக்கில் வரவுப்பதிவு செய்து பொருட்கள் வெளித்திரும்பல் கணக்கில் செலவுப்பதிவு செய்தல்.
- (3) பொதுப் பேரேட்டில் விற்பனைக் கணக்கில் வரவுப்பதிவு செய்து வெளித்திரும்பல் கணக்கில் செலவுப்பதிவு செய்தல்.
- (4) மேற்கூறிய எதுவுமல்ல.

(F) 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமதியாளர்கள் கட்டுப்பாட்டுக் கணக்கு தொடர்பான பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

| | ரூ. |
|--|-----------|
| 2010 ஏப்ரல் 1 இல் மீதி வரவு | 791,200 |
| கடன் விற்பனை | 5,000,000 |
| வருமதியாளர்களிடமிருந்து வருடத்தில் பெற்ற கடன் தீர்வுகள் | 3,800,000 |
| 2011 மார்ச் 31 இல் மீதி (வரவு) | 1,421,200 |
| விற்பனைத் திரும்பல் | 220,000 |
| சென்மதியாளர்களுக்கு வழங்கிய கொடுப்பனவு வருமதியாளர்கள் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவுசெய்யப்பட்டது. | 200,000 |

தரவுகளின்படி, குறித்த திகதியில் பதிவுபெற்ற அறவிடமுடியாக்கடன் :

- (1) ரூ.150,000/-.
- (2) ரூ.550,000/-.
- (3) ரூ.150,200/-.
- (4) ரூ. 570,000/-.

(G) 2011 டிசம்பர் மாதத்திற்கான பின்வரும் விபரங்கள் றோசே கம்பனியின் கணக்கேடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

| | ரூ. | | ரூ. |
|-------------------------|------------------|-------------------------------|----------------|
| அடிப்படைச் சம்பளம் | 650,000 | கடன் தவணைப்பணம் உழைக்கும்போது | 52,000 |
| நிலையான படி | 175,000 | செலுத்தும் வரி | 7,500 |
| மேலதிக நேரக் கொடுப்பனவு | 225,000 | ஊ.சே.நிதி 8% | 66,000 |
| | | ஊ.சே.நிதி 12% | 99,000 |
| | | ஊ.ந.நிதி 3% | 24,750 |
| | 1,050,000 | | 249,250 |

மேற்கூறிய தகவல்கள் அடிப்படையில் மாதாந்தத்திற்கான தேறிய சம்பளம் :

- (1) ரூ. 800,750/-.
- (2) ரூ. 924,500/-.
- (3) ரூ. 825,500/-.
- (4) ரூ.249,250/-.

(H) ஒரு நிறுவனத்தின் குறுகியகால காசுத் திரவத்தன்மையை அளப்பதற்கு பின்வருவனவற்றுள் மிகவும் பொருத்தமான விகிதாசாரம் எது ?

- (1) உரிமையாண்மை மீதான வருவாய் மற்றும் சொத்துக்கள் மீதான வருவாய்
- (2) மொத்த இலாப விகிதம் மற்றும் தேறிய இலாப விகிதம்
- (3) நடைமுறை விகிதம் மற்றும் மொத்த இலாப விகிதம்
- (4) நடைமுறை விகிதம் மற்றும் திரவச் சொத்து விகிதம்

(I) மாத முடிவில் வங்கிக்கூற்றில் ரூ.230,000/- மிகுதியாக இருக்கும்போது அதே நாளில் காசேட்டின் மிகுதி ரூ.130,000/- (வரவு) ஆகும். பரீட்சிக்கும்பொழுது வங்கி வட்டியாக ரூ.90,000/- கணக்கில் இட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது. வங்கியினால் தவறுதலாக இடப்பட்ட ரூ.12,500/- உம் வங்கியால் அறவிடப்பட்ட வரியாக ரூ.2,500/- உம் வங்கிக்கூற்றில் அடங்கியுள்ளது. மாத முடிவில் செம்மையாக்கப்பட்ட காசேட்டு மீதி :

- | | |
|--------------------------|--------------------------|
| (1) ரூ.220,000/- சாதகம். | (2) ரூ.217,500/- சாதகம். |
| (3) ரூ.127,500/- சாதகம். | (4) ரூ.115,000/- சாதகம். |

(J) சென்மதியாளருக்கு கொடுப்பனவு செய்யும்பொழுது ஒரு வியாபார தாபனத்தின் தொழிற்பாட்டு மூலதனம் :

- | | |
|-------------------|--------------------------|
| (1) அதிகரிக்கும். | (2) குறைவடையும். |
| (3) மாற்றமில்லை. | (4) மேற்கூறிய எதுவுமல்ல. |

(K) உள்ளகக் கட்டுப்பாட்டின் நோக்கங்களுள் பின்கூறப்படுவனவற்றுள் எது உள்ளடங்காது ?

- (1) சொத்துக்களைப் பாதுகாத்தல்.
- (2) முகாமையின் தீர்மானங்களுக்கு அமைவாக இருத்தல்.
- (3) வருட ஆதாயத்தை அதிகரித்தல்.
- (4) மோசடி மற்றும் வழக்களைத் தடுத்தல்/ கண்டறிதல்.

(L) உள்ளகக் கணக்காய்வு தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் ஏற்றுக்கொள்ள முடியாதது எது ?

- (1) கம்பனிப் பங்குரிமையாளர்களினால் உள்ளகக் கணக்காய்வாளர் நியமிக்கப்படுவார்.
- (2) 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்கக் கம்பனிச் சட்டத்தின்படி உள்ளகக் கணக்காய்வாளருக்கான தகைமைகள் கூறப்பட்டிருக்கவில்லை.
- (3) உள்ளகக் கணக்காய்வு, ஒரு தொடர் கணக்காய்வு வகையானது.
- (4) கம்பனியின் பங்குரிமையாளர்களுக்கு உள்ளகக் கணக்காய்வாளர் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

(M) வங்கி மீதியைக் கண்டறிவதற்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் நம்பகத் தன்மை உடையது ?

- (1) முகாமையின் பிரகடனம்
- (2) வங்கியின் நேரடி உறுதிப்படுத்தல்.
- (3) வங்கி இணக்கக்கூற்றைப் பரிசீலித்தல்.
- (4) கணக்கு ஏட்டிலுள்ள வங்கிக் கணக்கைக் கூட்டிப்பார்ப்பது.

(N) ஒரு கணக்காய்வாளரின் முதற் கடமையானது,

- (1) மோசடிகள், வழக்களைக் கண்டறிதல்.
- (2) கணக்குகளைத் தயாரித்தல்.
- (3) நிதிக்கூற்றுக்கள் மீது நடுநிலை அபிப்பிராயத்தைத் தெரிவித்தல்.
- (4) முகாமைக்கு தகவல்கள் வழங்குதல்.

(O) உள்ளகக் கணக்காய்வில் பின்வருவனவற்றில் எது அவசியமான மூலகமாகாது ?

- | | |
|-----------------------|-------------------|
| (1) உரிய கவனம். | (2) ஆளணி வழங்கல். |
| (3) தொழில்சார் தகைமை. | (4) பயிற்சி. |

(ஒவ்வொன்றிற்கும் 02 புள்ளிகள் வீதம், மொத்தம் 30 புள்ளிகள்)

பகுதி - B

கட்டாயம் விடையளிக்க வேண்டிய வினாக்கள்
இப்பகுதியிலுள்ள இரு வினாக்களுக்கும் விடையளிக்குக.
50 புள்ளிகள்

02. 2011 மார்ச் 31 இல் அன்றான ரெக்னோ பாஸ்டர் (Pvt) என்ற நிறுவனத்தின் கணக்கு ஏடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பரீட்சை மீதி பின்வருமாறு.

2011 மார்ச் 31 இல் அன்றான பரீட்சை மீதி

| | வரவு ரூ.'000 | செலவு ரூ.'000 |
|---|-----------------|------------------|
| குறிப்பிட்ட மூலதனம் - 600,000 சாதாரண பங்குகள் | | 72,000 |
| ஒதுக்கங்கள் | | |
| பொது ஒதுக்கம் | | 6,000 |
| 2010 ஏப்ரல் 01 இல் கைகொள் இலாபம் | | 3,200 |
| ஆதனம், பொறி, உபகரணங்கள் - கிரயத்தில் | | |
| காணி, கட்டிடம் (இடத்தின் பெறுமதி ரூ.25 மில்லியன்) | 75,000 | |
| அலுவலக உபகரணங்கள் | 12,200 | |
| தளபாடம் மற்றும் பொருத்துக்கள் | 8,800 | |
| மோட்டார் வாகனம் | 24,200 | |
| 2010 ஏப்ரல் 01 இல் அன்று தேய்மான ஏற்பாடு | | |
| கட்டிடம் | | 20,500 |
| அலுவலக உபகரணங்கள் | | 4,880 |
| தளபாடம் மற்றும் பொருத்துக்கள் | | 3,520 |
| மோட்டார் வாகனம் | | 7,800 |
| 2011 மார்ச் 31 இல் தொக்கு | 7,400 | |
| விற்பனைக் கிரயம்/ புரள்வு (விற்பனை) | 34,000 | 64,000 |
| வியாபார வருமதிகள் / சென்மதிகள் | 8,800 | 7,300 |
| 2010 ஏப்ரல் 01 இல் அறவிடமுடியாக் கடன் ஏற்பாடு | | 370 |
| கைக்காசு / வங்கி மீதி | 520 | |
| நிலையான வைப்பு | 6,750 | |
| வருமானவரிக் கொடுப்பனவு | 2,100 | |
| நிர்வாகச் செலவு | 3,900 | |
| விற்பனை / விநியோகச் செலவு | 3,500 | |
| நிதிச் செலவு | 2,100 | |
| 12% வங்கிக் கடன் | | 1,800 |
| இடைக்கால பங்கிலாபக் கொடுப்பனவு | 3,000 | |
| பெற்ற வட்டி | | 900 |
| மொத்தம் | 192,270 | 192,270 |

பின்வரும் மேலதிக தகவல்கள் தரப்பட்டுள்ளன.

- (1) 2011 மார்ச் 31 இல் இறுதி இருப்பு மதிப்பீடு செய்யும்போது வேகமாக விலைப்படும் ரூ.55,000/- பெறுமதியான பொருட்கள் அடங்கிய இருப்பு விபரத்தான கணக்கிற்கு எடுபடவில்லை.
- (2) 2010 ஏப்ரல் 01 இல் ரூ.1,200,000/- பெறுமதியான மோட்டார் வாகனத்தை பகுதி மாற்றாகக் கொடுத்து ரூ.3,000,000/- பெறுமதியான புதிய வாகனம் ஒன்று பெறப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட தேதியில் வாகனத்தின் திரட்டிய தேய்மானம் ரூ.500,000/- .

இணங்கிய மீதித்தொகையான ரூ.2,200,000/- காசாகக் கொடுப்பனவு செய்யப்பட்டு மோட்டார் வாகனக் கணக்கில் வரவுப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வேறு பதிவு ஒன்றும் இடம்பெறவில்லை.

(3) சொத்துக்கள் நேர்கோட்டு முறையில் பின்வருமாறு தேய்மானம் செய்யப்பட்டது.

| | |
|------------------------|------------|
| கட்டிடம் | வருடம் 5% |
| அலுவலக உபகரணங்கள் | வருடம் 20% |
| தளபாடம், பொருத்துக்கள் | வருடம் 20% |
| மோட்டார் வாகனம் | வருடம் 25% |

(4) 2011 மார்ச் 01 இல் வங்கிக் கடன் பெறப்பட்டது. இதனை 12 மாத சமமான தவணைப் பணத்துடனும் உரிய வட்டியுடனும் திரும்பச் செலுத்துதல் வேண்டும். 2011 ஏப்ரல் 01 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் முதன் மாத முடிவிலும் கடன் மீதியிலான வட்டியுடன் மாதத் தவணைப் பணமும் செலுத்துதல் வேண்டும்.

(5) மாலன் என்பவரிடமிருந்து வருமதியான தொகை ரூ.40,000/- அறவிட முடியாத காரணத்தால் பதிவழிப்புச் செய்தல் வேண்டும். 2011 மார்ச் 31 இல் மீதியாகவுள்ள வருமதியாளர்கள் மீதியில் 5% பொது ஏற்பாடாக ஏற்பாடு செய்தல் வேண்டும்.

(6) 2011 மார்ச் 31 இல் அட்டுறு செலவாகவும் முற்பணமாகவும் உள்ளவை பின்வருமாறு:

| | ரூ. | |
|----------------------------|------------------|----------|
| | அட்டுறு செலவுகள் | முற்பணம் |
| விற்பனை விநியோகச் செலவுகள் | - | 102,000 |
| நிர்வாகச் செலவுகள் | 261,000 | - |

(7) வருட வரியீடாக ரூ.2,200,000/- மதிப்பிடப்பட்டுள்ளது.

(8) 2011 ஏப்ரல் 02 இல் இடம்பெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் பொது ஒதுக்கத்திற்கு ரூ.1,000,000/- மாற்றப்பட வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரெக்னோ பஸ்ந் (Pvt) கம்பனி தொடர்பாக பின்வருவனவற்றைத் தயாரிக்கும்படி கேட்கப்பட்டுள்ளீர்கள்.

- (a) 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமானக்கூற்று (Income Statement). (15 புள்ளிகள்)
- (b) 2011 மார்ச் 31 இல் அன்றான நிதிநிலைக்கூற்று (ஐந்தொகை). (10 புள்ளிகள்)
- (Total 25 புள்ளிகள்)

03. (A) ஒரு பங்குடமையின் நன்மதிப்புப் பெறுமதி மதிப்பீடு மேற்கொள்ளத் தேவைப்படும் நான்கு (04) சந்தர்ப்பங்களை வரிசைப்படுத்துக. (02 புள்ளிகள்)

(B) **கிறு** மற்றும் **சந்து** என்பவர்கள் **விகவல் பங்காளிகள்** என்ற நிறுவனத்தில் முறையே இலாப நடட்டதை 3 : 2 என்ற விகித அடிப்படையில் பகிரும் பங்காளிகளாக உள்ளார்கள்.

பங்குடமையின் சிரேஷ்ட முகாமையாளரான **தரு** என்பவர் 2010 ஜூலை 01 ஆம் திகதி மதல் புதிய பங்காளியாக பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- (1) பங்குடமையின் மொத்த நன்மதிப்பு ரூ.18,000,000/- இற்கு மதிப்பீடு செய்யப்பட்டதுடன் நன்மதிப்பைக் கணக்கு ஏடுகளில் காண்பிக்காமல் மூலதனக் கணக்குகள் வாயிலாக தேவையான செம்மையாக்கங்களைச் செய்தல் வேண்டும்.
- (2) **தரு** என்பவரால் அவரது மூலதனப் பங்காகவும் நன்மதிப்புப் பங்காகவும் ரூ.11,000,000/- முதலீடு செய்யப்பட்டது.

(3) ஒவ்வொரு மாத இறுதி வேலை நாளில் பங்களிகளுக்கு பின்வரும் தொகைகள் உரித்தான சம்பளமாக காச மூலம் வழங்கப்பட்டது.

கிரு : Rs. 50,000/-

சந்து : Rs. 40,000/-

தரு : Rs. 30,000/-

(4) கிரு, சந்து மற்றும் தரு ஆகிய பங்களிகள் அவர்களிடையே 3 : 2 : 1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்கள் பகிரப்படுகின்றன.

2011 மார்ச் 31 இல் பரீட்சை மீதியானது பின்வருமாறு.

2011 மார்ச் 31 இல் அன்றான பரீட்சை மீதி (ரூ.'000)

| | வரவு | செலவு |
|---|----------------|----------------|
| 2010 ஏப்ரல் 01 இல் தொக்குகள் | 2,550 | |
| கொள்முதல் | 19,280 | |
| விற்பனை (முதல் மூன்று மாதம் ரூ.10,000,000/-) | | 50,000 |
| நிர்வாகச் செலவுகள் (பங்களிகளின் சம்பளம் அடங்கலாக) | 14,628 | |
| காட்சியறை வாடகை | 1,980 | |
| விற்பனைச் செலவுகள் | 2,425 | |
| மேலதிகப்பற்று வட்டி | 600 | |
| முதலீட்டு வருமானம் | | 240 |
| மூலதனக் கணக்கு : | | |
| - ஹிரு | | 18,000 |
| - சந்து | | 14,800 |
| - தரு | | 11,000 |
| நடைமுறைக் கணக்கு : | | |
| - ஹிரு | | 5 |
| - சந்து | | 400 |
| வியாபார வருமதிகள் / சென்மதிகள் | 8,560 | 3,650 |
| வங்கி மேலதிகப் பற்று | | 2,611 |
| ஆதனம், பொறி, உபகரணங்கள் - கிரயத்தில் | | |
| காணி மற்றும் கட்டிடம் (காணிப் பெறுமதி ரூ.25 மில்லியன் | 35,000 | |
| அலுவலக உபகரணம் | 10,000 | |
| மோட்டார் வாகனம் | 10,800 | |
| திரட்டிய தேய்மானம் (2010 ஏப்ரல் 1 இல்): | | |
| கட்டிடம் | | 1,600 |
| அலுவலக உபகரணங்கள் | | 2,400 |
| மோட்டார் வாகனம் | | 3,400 |
| முதலீட்டு | 2,420 | |
| அறவிடமுடியாக்கடன் ஏற்பாடு 2010 ஏப்ரல் 01 இல்) | | 363 |
| கைக்காசு மற்றும் வங்கி மீதி | 226 | |
| | 108,469 | 108,469 |

பின்வரும் மேலதிக தகவல்கள் தரப்பட்டுள்ளன.

(1) பொறி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேய்மானம் நேர்கோட்டு முறையில் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

கட்டிடம் வருடம் 5%

அலுவலக உபகரணங்கள் வருடம் 10%

மோட்டார் வாகனம் வருடம் 25%

- (1) காட்சியறையின் மாத வாடகை ரூ.180,000/- வாடகை உடன்படிக்கை 2008 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகி 5 வருடங்களுக்கு அமுலில் இருக்கும்.
- (2) 2011 மார்ச் 31 இல் வருமதியாளர்கள் மீதியில் ரூ.460,000/- அறவிடமுடியாக் கடனாக பதிவழிப்புச் செய்யப்படுவதுடன் மிகுதியில் 5% அறவிடமுடியாக் கடன் ஏற்பாடாக ஏற்பாடு செய்தலும் வேண்டும்.
- (3) செலவுகள் யாவும் வருட ஈறாக சரிசமனாக ஏற்பட்டது எனக் கொள்ளப்பட்டது. எனினும் பின்வரும் செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் பிரித்தொதுக்கப்படுதல் வேண்டும்.

| | |
|--|---|
| விற்பனை விநியோகச் செலவுகள் புதிவழிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடனும் அதற்கான ஏற்பாடும் | விற்பனை அடிப்படை புதிய பங்குடமைக் காலத்திற்கு தொடர்புடையது. |
|--|---|

- (5) 2011 மார்ச் 31 இல் தொக்கிருப்புப் பெறுமதி ரூ.3,830,000/-.
- (6) பங்காளிகளின் சம்பளம் மாதத்தின் இறுதி வேலை நாளில் காசாகக் கொடுப்பனவு செய்யப்படும்.

விகவல் பங்காளிகளின் (Visual Partners) பின்வரும் **நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கவும்.**

- (a) 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வியாபார இலாப நட்க் கணக்கும் பகிர்வுக் கணக்கும் (வரிசை அமைப்பில்) (columnar form).
(11 புள்ளிகள்)
- (b) 2011 மார்ச் 31 இல் அன்றான பங்குடமையின் ஐந்தொகை. (05 புள்ளிகள்)
- (c) 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்காளிகளின் மூலதனக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள் (வரிசை அமைப்பில்) (columnar form).
(07 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி - C

ஏதாவது இரு (02) வினாக்களுக்கு மட்டும் விடையளிக்குக.
20 புள்ளிகள்

04. (A) 2011 மார்ச் மாதத்தில் **வற்கோ (Pvt)** கம்பனியின் கணக்கேடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு,

| | ரூ. |
|---|-----------|
| பெறுமதிசேர் வரி (VAT) கட்டுப்பாட்டுக் கணக்கில் ஆரம்ப செலவு மீதி | 92,000 |
| உள்நாட்டு விற்பனைகள் : | |
| கடன் விற்பனை (பெ.சே.வரி உட்பட) | 3,472,000 |
| காசு விற்பனை (பெ.சே.வரி நீங்கலாக) | 1,000,000 |
| மூலப்பொருட்களின் இறக்குமதி - கிரயத்தில் (பெ.சே.வரி ரூ.108,000/- அடங்கலாக) | 1,008,000 |
| ஊள்நாட்டுக் கொள்முதல் (பெ.சே.வரி அடங்கலான கிரயம்) | 3,696,000 |

(பெ.சே.வரி வீதம் 12%)

2011 மார்ச் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி கட்டுப்பாட்டுக் கணக்கினைத் தயாரிக்கும்படி **நீங்கள் கேட்கப்படுகிறீர்கள்.** (05 புள்ளிகள்)

- (B) 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான றே ஷோ கம்பனி ஏடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு :

| | (ரூ. '000) |
|---------------------------------------|------------|
| வருடத்திற்கான கடன் விற்பனை | 12,045 |
| வருடத்திற்கான காசு விற்பனை | 2,500 |
| வருட ஆரம்பத்தில் வருமதியாளர்கள் | 1,100 |
| வருட முடிவில் வருமதியாளர்கள் | 1,540 |
| வருட விற்பனைகளின் கிரயம் | 8,030 |
| வருட ஆரம்பத்தில் தொக்கு இருப்பு | 816 |
| வருட முடிவில் தொக்கு இருப்பு | 790 |
| வருடத்திற்கான சராசரி சென்மதியாளர்கள் | 1,540 |
| வருட முடிவில் நடைமுறைச் சொத்து | 5,250 |
| வருட முடிவில் நடைமுறைப் பொறுப்புக்கள் | 3,568 |

(வருடத்தில் நாட்களின் எண்ணிக்கை = 365)

2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடம் தொடர்பாக நீங்கள் கணிக்க வேண்டியவை,

- கடன் அறவிடப்படும் காலம்.
- சென்மதியாளர்களுக்கு தீர்வு செய்யும் காலம்.
- தொக்குப் புரள்வு விகிதம்.
- நடைமுறைச் சொத்து விகிதம்.
- திரவச் சொத்து விகிதம்.

(05 புள்ளிகள்)

(Total 10 புள்ளிகள்)

05. (A) உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையின் பின்வரும் உள்ளடக்கங்களைச் சுருக்கமாக விளக்குக.

- கணக்கீட்டு முறைமை
- கண்காணித்தல் (Monitoring)

(04 புள்ளிகள்)

- (B) ஒரு கொள்முதற் செயற்பாட்டிலும் மற்றும் வியாபார சென்மதிகளிலும் அடங்கும் அடிப்படை உள்ளகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் / நடவடிக்கைகள் ஆற்றினைக் (06) குறிப்பிட்டு, சுருக்கமாக விளக்குக.

(06 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

06. (A) வெளிவாரி மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர்கள் இடையில் இடம்பெறும் தொடர்பாடல்களின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாக விளக்குக. (03 புள்ளிகள்)

- (B) பின்வரும் உள்ளகக் கட்டுப்பாடுகளைச் சுருக்கமாக விளக்குக.

- அதிகாரமளித்தல் மற்றும் அனுமதித்தல் (Authorization and Approval)

- கடமைகளைப் பிரித்தமைத்தல் (04 புள்ளிகள்)

- (C) உள்ளகக் கட்டுப்பாட்டு மீதான மட்டுப்பாடுகள் மூன்றினை (03) நிரற்படுத்துக.

(03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)